

# காசோலை சேகரித்தல் (செக் கலெக்சன்) கொள்கை

நோக்கம்: DBS பேங்க் இந்தியா கிளைகள் (eLVB கிளைகள் உட்பட).

வெளியிடுபவர்: GTS & T&O

பதிப்பு: 2.0

## 1 முன்னுரை & வழிகாட்டுதல் கோட்பாடு

வங்கியின் செக் கலெக்சன் கொள்கையானது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவையை வழங்குவதற்கும், செயல்திறனுக்கான உயர் தரநிலைகளை அமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கொள்கையானது வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவதில் வெளிப்படையான மற்றும் நியாயமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவை வழங்க தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த கடமைப்பட்டுள்ளோம். இந்த ஆவணம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியது:

- இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மையங்களில் செலுத்த வேண்டிய காசோலைகள் மற்றும் பிறஆவணங்களைச் சேகரிக்கிறது.
- ஆவணங்களைச் சேகரிப்பதற்கான நேர விதிமுறைகளில் எங்கள் அர்ப்பணிப்பு
- உள்ளூர்/வெளியூர் ஆவணங்களை பணமாக மாற்றுவதில் விதிமுறைகளுக்கு அப்பால் தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வட்டி செலுத்துதல்.
- போக்குவரத்தில் நஷ்டப்பட்ட ஆவணங்களைக் கையாளுதல்

இந்தக் கொள்கையானது (முந்தைய லக்ஷ்மி விலாஸ் பேங்க் / eLVB கிளைகள் உட்பட) அனைத்து DBIL கிளைகளுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர் கோரிக்கையின் பேரில் இந்த செக் கலெக்சன் கொள்கையின் (CCP) நகல் கிடைக்கும். மேலும், இந்த CCP வங்கியின் இணைய தளத்திலும் கிளையின் நோட்டீஸ் போர்டு கோப்பிலும் கிடைக்கும்.

## 2 கொள்கை

### சேகரித்தலுக்கான ஏற்பாடுகள்

காசோலைகள் பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படுகிறது, மேலும் மூன்றாவது-நபர் கணக்கில் வரவு வைக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

### உள்ளூர் காசோலை கலெக்சன்

CTS இணக்கமான காசோலைகள் மற்றும் உள்ளூர் கட்டமைப்பின் கீழ் செலுத்தப்படக்கூடிய பிற மாற்று முறையாவணங்கள் அனைத்தும் மையத்தில் நடைமுறையில் உள்ள கிளியரிங் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும். வாரநாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் (வேலை நாட்கள்) கிளையின் அலுவலக நேரத்தில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள், அதே நாளில் கிளியரிங்கிற்கு அனுப்பப்படுகிறது, மேலும் கட்ட-ஆஃப் நேரத்திற்கு பின் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள்/ஆவணங்கள் அடுத்த வேலை நாளின் கிளியரன்ஸ் சுழற்சியில் சமர்ப்பிக்கப்படுகிறது. வங்கியின் கொள்கையாக, பணத்தை கிளியரிங் நடைபெறும் அன்றே வாடிக்கையாளர் கணக்கிற்கு வரவு வைக்கிறது (அதாவது, கிளியரிங்கிற்கு சமர்ப்பிக்கப்பட்ட காசோலை/ஆவணத்தின் அடுத்த வேலை நாள்)

காசோலை/ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் மேற்கூறிய கால அளவு பொருந்தாது. கிளைகளில் காசோலை/ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கான கட்ட-ஆஃப் நேரம் மற்றும் மையங்களின் பட்டியலை DBS கிளைகளில் பெறலாம்.

CTS- இடங்களில் சமர்ப்பிக்கப்பட்ட CTS-அல்லாத காசோலைகள் பணமாக மாற்றுவதற்கு மற்ற ஏதேனும் வழிகள் மூலம் கலெக்சனுக்கு அனுப்பப்படுகிறது. இருப்பினும், CTS- அல்லாத ஆவணங்களுக்கு CTS கிளியரிங்கின் கீழ் தனிப்பட்ட நேரம் இருக்காது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட CTS அல்லாத காசோலைகளை - த்திரும்பப்பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதனால் அவை படிப்படியாக நீக்கப்பட்டு CTS -2010காசோலைகள் மட்டுமே வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. வங்கிகளின் அனைத்து கிளைகளும் அந்தந்த கட்டமைப்பின் கீழ் புகைப்பட-அடிப்படையிலான CTS பங்குபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

எங்கள் வங்கிக் கிளையில் வரையப்பட்ட உள்ளூர் காசோலைகளுக்கான கலெக்சன் நேரம் (டிரான்ஸ்பர் செக்) -வாங்கிக் கவுண்டரில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து காசோலைகளும் அதே நாளில் வரவு வைக்கப்படுகிறது.

## **வெளியூர் காசோலைகள்**

வெளியூர் கிளைகளில் வரையப்பட்ட மற்ற வங்கிகளின் காசோலைகள் உள்ளூரில் கலெக்டனுக்கு அனுப்ப இயலாது அத்தகைய CTS இணக்க காசோலைகள், அது பங்குபெறும் மற்ற கட்டமைப்பு மூலம் கிளியரிங்கிற்கு அனுப்பப்படுகிறது (டெபாசிட் செய்த இடம் மாறுபடும்), உதாரணமாக, கூட்டுறவு வங்கிகள். ஒரு குறிப்பிட்ட CTS கட்டமைப்பில் மட்டுமே பங்குபெறும். CTS-இணக்கமில்லாத காசோலைகள் ஏதேனும் இருந்தால், அவை வங்கியின் கிளைகள் மூலம் அந்த மையங்களில் கலெக்டனுக்கு அனுப்பப்படுகிறது. CTS-இணக்கமுள்ள வெளியூர் காசோலைகள் 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படுகிறது.

டெபாசிட் செய்யப்படும் கிளைக்குப் பொருந்தக்கூடிய கட்-ஆஃப் நேரத்திற்குள் 0 நாள் அன்று காசோலை டெபாசிட் செய்யப்படுகிறது எனக் கருதி வரவு ஏற்பாடு செய்யப்படுகிறது. கட்-ஆஃப் நேரத்திற்குப் பின் பெறப்படும் காசோலைகளுக்கு, அடுத்த வேலை நாள் 0 நாளாகக் கருதப்படும்.

CTS கிளியரிங்கில் பங்குபெறாத வங்கி மூலம் வரையப்பட்டிருந்தால், அந்த காசோலைகள் கலெக்சன் அடிப்படையில் பெறுபவரின் வங்கிக்கு அனுப்பப்படுகிறது. இத்தகைய காசோலைகள் பொதுவாக 10 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படுகிறது.

காசோலை பெறுவதற்கான வங்கியின் கட்-ஆஃப் நேரம் மற்றும் மையங்களின் பட்டியல் போன்றவற்றை DBS கிளைகளில் இருந்து பெறலாம்.

## **வெளிநாட்டு நாணய செக் கலெக்சன்**

DBS கிளைகளின் ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வெளிநாட்டு நாணயத்திற்கான காசோலைகள் பெறப்படுகிறது. அத்தகைய காசோலைகள், ரொக்கக் கடித ஏற்பாட்டின் கீழ் கலெக்டனுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளின் மும்பை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. நாஸ்ட்ரோவில் வரவை கண்ட பின்னர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாணயங்களின் படி வாடிக்கையாளரின் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது (முழுவதுமாக மாற்றப்பட்ட நிதி அடிப்படையில்)

- யூ.எஸ். டாலருக்கு: நியூயார்க் நகரத்தில் வரையப்பட்ட காசோலை என்றால், மிதமாக காலத்திற்குப் பிறகு, நாஸ்ட்ரோவின் வரவு தேதியில் இருந்து 14 வேலை நாட்கள், நியூயார்க் நகரம் அல்லாத இடங்கள் என்றால், மிதமாக காலத்திற்குப் பிறகு, நாஸ்ட்ரோவின் வரவு தேதியில் இருந்து 21 வேலை நாட்கள்.
- சிங்கப்பூர் டாலர்: எங்கள் நாஸ்ட்ரோவின் வரவு வைக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த வேலை நாள்.
- கிரேட் பிரிட்டன் பவுண்ட்: எங்கள் நாஸ்ட்ரோவின் வரவு வைக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த வேலை நாள்.
- மற்ற நாணயங்களுக்கு: முழுவதுமாக மாற்றப்பட்ட நிதி அடிப்படையில் வரவு வைக்கப்பட்டிருந்தால் எங்கள் நாஸ்ட்ரோவின் வரவு வைக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த வேலை நாள்.

ஒருவேளை கணக்கிடப்பட்ட தேதி, இந்தியாவில் விடுமுறை நாள் என்றால், (ஞாயிறு தவிர) அடுத்த வேலை நாள் இறுதி வரவு நாளாகக் கருதப்படும். ஏதேனும் காரணங்களால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டால், அதற்கு சமமான FCY தொகை வாடிக்கையாளரின் கணக்கில் பற்று வைக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு அப்பால் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க தாமதம் ஏற்பட்டால், அந்த கால தாமதத்திற்கு நடைமுறையில் உள்ள உள்நாட்டு சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தின் படி இழப்பீடு வழங்கப்படும். DBS இந்தியா வாடிக்கையாளர்களுக்கு FCY காசோலைகள் கிளியர் செய்யப்படுகிறது இருப்பினும், DBS இந்தியா, DBS சிங்கப்பூரால் வழங்கப்படும் SGD டிராஃப்டுகளைக் கிளியர் செய்யும் வங்கியாகவும் உள்ளது.

## **தாமதமான கலெக்சனுக்கு வட்டி செலுத்துதல்**

மேற்கூறிய காலகட்டத்திற்கு அப்பால் ஏற்படும் காலதாமதத்திற்கு DBS வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குத் தாமதமான வரவுக்கான வட்டியைச் செலுத்துகிறது. வங்கி இழப்பீடு கொள்கை வழிகாட்டுதலின் படி வாடிக்கையாளர் கோரிக்கை எழுப்பாமலே தாமதமான காலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

## **வெளியூர் கிளியரிங்கிற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட காசோலைகளுக்கு உடனடி வரவு**

CTS கிளியரிங்கிற்கு எந்தவொரு CTS கட்டமைப்பு மூலமும் அனுப்ப இயலாத CTS- இணக்கமற்ற காசோலைகளுக்கு, தனிப்பட்ட வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மொத்த மதிப்பு 15,000/- வரையிலான வெளியூர் காசோலைகளுக்கு உடனடி வரவு வழங்கும் சேவையை DBS வங்கி பரிசீலிக்கும். இந்தச் சேவை 1 வருடத்திற்கும் மேலாக வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மற்றும் KYC விதிமுறைகளுக்கு இணங்கிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உடனடி வரவு சேவை வாடிக்கையாளரால் எழுப்பப்படும்

குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்படுகிறது. வங்கிக் காசோலைக்கு நிகரான நிதியைப் பெறும் வரையில் உடனடி வரவு வைக்கப்படும் சேவைக்கு நிர்ணயிக்கப்பட்டபடி DBS வங்கி கட்டணங்களை மீட்டெடுக்கும், மேலும் குறைந்த விகிதத்தில் வட்டி வசூலிக்கும். (1 மாதத்திற்கு) (இந்த சேவையைப் பயன்படுத்தும் போது பொருந்தும்). அந்தந்த நிறுவன வாடிக்கையாளருடனான ஒப்பந்தத்தின் படி வெளியூர் காசோலைகளுக்கான உடனடி வரவு வைக்கும் சேவையை DBS வங்கி பரிசீலிக்கும்.

### **மோசடி / செல்லாத காசோலைகள்**

வங்கியால் உடனடி வரவு வைக்கப்பட்ட கலெக்சனுக்கு அனுப்பப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படுவதுடன் காசோலையின் மதிப்பு உடனடியாக கணக்கில் பற்று வைக்கப்படும். மேற்கூறிய இந்த ஏற்பாடுகள் வங்கியில் குறிப்பாக நிதி நிர்வாக சேவை பெறுபவர்களைத் தவிர காசோலை டெபாசிட் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். மோசடி காசோலைகள் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளருக்கு தாமதமின்றி திருப்பி அனுப்பப்படும், மேலும்

- வங்கியால் உடனடி வரவு வைக்கப்பட்ட கலெக்சனுக்கு அனுப்பப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், காசோலையின் மதிப்பு உடனடியாக கணக்கில் பற்று வைக்கப்படும். கடன் கொடுக்கப்பட்ட காலத்திற்கு கிளீன் அட்வான்ஸ் விகிதத்தில் வங்கி வட்டி வசூலிக்கும்.
- உடனடி வரவு வைக்கப்பட்ட காசோலைத் தொகை, வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருப்பில் இருந்தால், காசோலை பணம் செலுத்தாமல் திரும்பும் போது உடனடி வரவு வைக்கப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தத் தகுதி பெறாது
- காசோலையின் மதிப்பு ஓவர்டிராஃப்ட்/கடன்/கிரெடிட்கார்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டால், வங்கியில் நிதி இல்லாத நிலையில் காசோலை/ஆவணம் பணம் செலுத்தாமல் திரும்பினால் கடன் வாங்கிய நாளில் இருந்து தள்ளுபடி பதிவு செய்யும் நாள் வரை ஓவர்டிராஃப்ட்/கடனுக்கான வட்டி விகிதத்திற்கு மேல் 2% வசூலிக்கப்படும்.
- வங்கியால் வரவு வழங்கப்பட்ட கலெக்சனுக்கு அனுப்பப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், இந்தப் பற்று காரணமாக வங்கிக் கணக்கு டெபிட்டில் சென்றாலும் காசோலையின் மதிப்பு உடனடியாக பற்று வைக்கப்படும். இந்தப் பற்று மற்றும் நிலுவை இருப்பு மற்றொரு ஓவர்டிராஃப்டாக கருதப்படும். வங்கியில் பணம் இல்லாமல் இருக்கும் காலத்திற்கு கிளீன் அட்வான்ஸ் விகிதத்தில் வங்கி வட்டி வசூலிக்கும்.
- ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, அவ்வப்போது பொருந்தும் விகிதங்களில் வங்கி "காசோலை திருப்பி அனுப்பும் கட்டணம்" வசூலிக்கும்.

### **போக்குவரத்தில் காசோலை தொலைந்து போதல்**

வங்கியால் கலெக்சனுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காசோலை அல்லது ஆவணம் போக்குவரத்தில் தொலைந்துவிட்டால், வங்கி அதை உடனே வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும், இதனால், கணக்கு வைத்திருப்பவர் ஸ்டாப் பேமெண்ட்டைப் பதிவு செய்ய காசோலை எழுதியவருக்குத் தகவல் தரலாம், மேலும் தொலைந்த காசோலைகள்/ஆவணங்களுக்கான தொகை வரவு-வைக்கப்படாத காரணத்தால் வழங்கப்பட்ட மற்ற காசோலைகள் மோசடி ஆகாமல் தடுக்கலாம். வாடிக்கையாளர் காசோலை எழுதியவரிடம் இருந்து டூப்ளிகேட் ஆவணம் பெறுவதற்கு வங்கி அனைத்து உதவிகளையும் வழங்கும் மேலும் கிளியரிங் அல்லது கலெக்சனுக்கு அனுப்பப்பட்ட மாற்று ஆவணத்திற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்காது. டூப்ளிகேட் காசோலைகள்/ஆவணங்களைப் பெறுவதில் வாடிக்கையாளருக்கு நேரும் நேரடியான அல்லது நியாயமான கட்டணங்கள் தொடர்புடைய சான்றுகள் மற்றும் வங்கியின் இழப்பீடு கொள்கையின் படி அதைப் பெறுவதில் ஏற்படும் நியாயமான காலதாமதங்களுக்கான வட்டி ஆகியவற்றை வங்கி ஈடு செய்யும்.

மேலும், தொலைந்த காசோலை/ஆவணங்களின் தொகை வரவு வைக்கப்படாததால், வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட மற்ற காசோலைகள் மதிப்பிழக்காமல் இருக்க வங்கி முயற்சிக்கும். அத்தகைய இழப்புகளின் பொறுப்பு கணக்கு வைத்திருப்பவரை அல்லாது வங்கியையே சாரும்.

## ஃபோர்ட்ஸ் மஜூர்

ஃபோர்ட்ஸ் மஜூர் நிகழ்வு என்பது, கடவுளின் செயல்கள், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் அல்லது மற்ற இயற்கை பேரிடர் அல்லது நிலை, பேரழிவு, தொற்றுநோய் அல்லது பெருந்தொற்று, தீவிரவாத தாக்குதல், போர் அல்லது கலவரங்கள், அணுசக்தி, இரசாயன அல்லது உயிரியல் மாசுபாடு, தொழிற்சாலை நடவடிக்கை, மின் வெட்டு, கணினி செயலிழப்பு அல்லது நாசவேலை, மற்றும் கட்டிடம் இடிந்து விழுதல், தீ, வெடிப்பு, அல்லது விபத்து அல்லது வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிற செயல்கள் ஆகும்.

ஃபோர்ட்ஸ் மஜூர் நிகழ்வு அல்லது சூழ்நிலை தொடரும் வரை அது செயல்திறனை சாத்தியமற்றதாக்கி வங்கியின் செயல்பாட்டை இடைநிறுத்துகிறது. கூடுமானவரை ஃபோர்ட்ஸ் மஜூர் நிகழ்வின் விளைவுகளை குறைக்க வங்கி நியாயமான நடவடிக்கை (களை) மேற்கொள்ள உறுதியூண்டுள்ளது. ஏதேனும் தொழிற்சாலை நடவடிக்கை, மின்வெட்டு, கணினி செயலிழப்பு அல்லது நாசவேலை, காரணமாக சேவைகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு வங்கி தேவையான நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாத சேவையை வழங்க முயற்சிக்க வேண்டும்.

### 3 நிர்வாகம்

#### 3.1. உரிமை மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரம்

DBS வங்கி இந்தியா லிமிடெட். (DBIL) என்பது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கி லிமிடெடின் (DBL)-முழு உரிமையுள்ள துணை நிறுவனமாகும். குழுவின் குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளும் அளவகோல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு, சிக்கலான, நீண்ட காலம் உள்ள பெரிய அல்லது முக்கியமான பரிவர்த்தனைகளைக் கையாளும் போது சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காக DBL-லின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை DBIL பெறும்.

இந்தக் கொள்கை வழங்குபவருக்குச் சொந்தமானது மற்றும் வங்கியின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

#### 3.2. விலகல்கள்

ஏதேனும் சேர்ப்பது உட்பட வேறுபாடுகள் இருந்தால், அவை விதிவிலக்கின் அடிப்படையில் இருக்கும் மற்றும் வழங்குனரால் ஆவணப்படுத்தப்பட்டு வங்கியின் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆதாரமற்ற ஆனால், தற்செயலான அல்லது நிர்வாகத் தன்மையில் உள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் அதிகாரியின் கையொப்பம் தேவையில்லை.

#### 3.3. மதிப்பாய்வு

இந்தக் கொள்கையானது ஒவ்வொரு வருடமும் (மூன்று மாத கால சலுகையுடன்) அல்லது மாற்றங்கள் தேவைப்படும்போது/பொருத்தமானதாக இருக்கும்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்

**பிற்சேர்க்கை 1 வேறுபாடுகளின் பதிவு**

நடைமுறைபடுத்திய தேதி	பிரிவு	அங்கீகரித்தவர் & அங்கீகரிக்கப்பட்ட தேதி	ஒப்புதல் அளித்தவர் & ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி	வேறுபாட்டின் விளக்கம்	வேறுபாடு ஏற்பட்டதற்கான காரணம்
dd mm yyyy	இந்த ஆவணத்தில் விலகல்கள் ஏற்படும் பிரிவு	விலகலுக்கு விண்ணப்பித்த யூனிட்/செயல்பாட்டின் குழு / நாட்டின் தலைமை அதிகாரி மூலம் ஒப்புதல்  அங்கீகரிக்கப்பட்ட தேதி: dd mm yyyy	விலகலுக்கான ஆவண உரிமையாளரின் ஒப்புதல்  ஒப்புதல்தேதி: dd mm yyyy	இது பிரிவில் பயன்படுத்தப்படும் விலகலை விவரிக்கிறது	இது விலகலுக்கான காரணத்தை விவரிக்கிறது
-	-	-	-	-	-

**பிற்சேர்க்கை 2 பதிப்பு வரலாறு**

பதிப்பு	வெளியிடப்பட்ட தேதி	முக்கிய மாற்றங்களின் சுருக்கம்
1.0	மே 2019	முதல் சிக்கல் (DBS இந்தியா முழு உரிமையுள்ள துணை நிறுவனமாக இணைந்ததை தொடர்ந்து)
2.0	பிப்ரவரி 2022	அனைத்து DBIL கிளைகளுக்கும் பொருந்தும் வகையில் கிளைகளின் பட்டியலுக்கான குறிப்பு அகற்றப்பட்டது.  CTS கிளியரிங்கில் பெரும்பாலான வங்கிகள் பங்கேற்கும் தற்போதைய செக் கிளியரிங்கை பிரதிபலிக்கும் வகையில் மொழி புதுப்பிக்கப்பட்டுள்ளது